

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மெதகம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்கள் உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்குரிய பொழிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172 (1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10(1) உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மெதகம பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் நடைமுறைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புகள்

இந்நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக் கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு ஆளுகைத் தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டுமொத்தமாக நிதிக் கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வு அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான ஒரு உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தமானதன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை மற்றும் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்களுக்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமுல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட கட்டளைகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்பட்டுள்ளதா எனவும்

- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவின் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) கடலைசாலை கட்டணங்களுக்காக 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் கிடைத்த ரூபா 1,536,880 தொகை மீளாய் வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு வருமானத் திற்காக கிடைத்த வைப்பாக காண்பிக்கப்பட்டிருந்தது.	அடுத்த ஆண்டின் நிதிக் கூற்றுகளை தயாரிக்கும் போது சீராக்குவதாக	கணக்குகள் சரி செய்யப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் போது சந்தை மேம்படுத்தல் திட்டத்திற்காக கொடுப்பனவு செய்யப்பட்டிருந்த ரூபா 8,752,407 ஆன செலவினம் மூலதனமாக்கப்பட்டிருக்க வில்லை.	- மேற்படி -	- மேற்படி -
(இ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு காணப்பட்ட ரூபா 93,220 பெறுமதியான 12.5W LED மின்குமிழ் இருப்பு மற்றும் கடலைச்சாலையில் காணப்பட்ட ரூபா 357,037 ஆன 747 கி.கி எரிவாயு இறுதியிருப்பாக கணக்கீடு செய்யப்பட்டு இருக்கவில்லை.	- மேற்படி -	LED மின் குமிழ் எழுப்பு மற்றும் எஞ்சிய எரிவாயு இருப்பு இறுதி இருப்பாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

1.7

இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத் தீர்மானங்களுடனான இணக்கமின்மைகள்
சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடனான இணங்காத
சந்தர்ப்பங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

	சட்டங்கள், விதிகள் பிரமாணங்கள் மற்றும் முகாமைத் தீர்மானங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	2013 திசம்பர் 27 ஆம் திகதிய 1843 ஆம் இலக்க இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட வியாபார நிறுவனங்கள் தொடர்பான உப உறுப்புரை உறுப்பு பொது அல்லது தனியார் வியாபாரங்கள் தொடர்பான உப உறுப்புரை 31(iii) மற்றும் 40 ஆம் பிரிவு	குத்தகையாளரின் வேண்டுகோளின் அடிப்படையில் கேள்வி கோராமல் சபைக்கு சொந்தமான 05 கடைகள் கையளிக்கப்பட்டு இருந்தது.	உறுப்பினர் சபையின் தீர்மானத்தின் மீது மேற் கொள்ளப் பட்டதாக	உப உறுப்புரையின் பிரகாரம் செயற்பட வேண்டும்
(ஆ)	31(iii) (அ) மற்றும் 40 ஆம் பிரிவு	சபைக்குரிய கடைத் தொகுதி கட்டிடத்தின் இலக்கம் 01 மற்றும் 20 ஆம் இலக்க கடைகள் இரண்டும் எவ்வித அறவீடு இன்றி வெளித் தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தன.	ஊவா மாகாண பிரதான அமைச்சரின் வேண்டுகோளின் பிரகாரம் மேற் கொள்ளப்பட்டதாக	உறுப்புரையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(இ)	41 ஆம் பிரிவு	பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 12 கடைகளுடன் கூடிய மெதகம வார சந்தை இரண்டு மாடிக் கட்டிடத்தின் 11 கடைகள் பழைய குத்தகையாளாளுக்கு ஒரே தடவையில் செலுத்தும் பணத்தை அறவிடாமல் வழங்கப்பட்டிருந்தன	ரூபா 50,000 தொகையை அறவிட்டு வழங்கப்பட்டுள்ளதாக	போதியளவு ஒரே தடவை பணம் பெற்றுக் கொண்டு கடைகள் குத்தகைக்கு வழங்கப்பட வேண்டும்
(ஈ)	1978 இன் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் 83(1) பிரிவு	பிரதேச சபையால் 2018 ஆம் ஆண்டு முதல் 2020 வரை 94 கட்டிட திட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் 78 கட்டிடங் களுக்காக இணக்கச் சான்றிதழ் வழங்கப்பட்ட ருக்கவில்லை	அங்கீகரிக்கப்பட்ட கட்டிட திட்டங்களுக்காக இணக்கச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளு மாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ள தாக	அங்கீகரிக்கப்பட்ட கட்டிடங்கள் திட்டங்களுக்காக இணக்கச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்காக சபையின் மீண்டுவரும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 16,848,886 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 21,290,535 ஆக இருந்தது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபையின் செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்குரியதாகச் மதிப்பிடப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பிடப் பட்ட வருமானம்	பட்டியலிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப்பட் ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பட்டியலிடப் பட்ட வருமானம்	சேகரிக்கப்பட் ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
i) வீதவரியும் வரியும்	2,566,370	2,691,871	1,945,012	746,859	2,156,291	3,125,764	2,344,395	781,369
(ii) வாடகை	26,850,596	31,108,061	24,259,250	6,848,810	32,032,452	49,474,319	29,171,333	20,302,986
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணங்கள்	415,160	586,182	586,182	-	630,160	369,309	369,309	-
(iv) ஏனைய வருமானம்	10,048,540	15,400,614	9,619,818	5,780,796	19,772,740	18,778,537	12,398,531	6,380,006
மொத்தம்	39,880,666	49,786,728	36,410,262	13,376,465	54,591,643	71,747,929	44,283,568	27,464,361

2.2.2 வருமானம் சேகரிப்பின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரிப்பின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் பட்டியலிடப் பட்ட ரூபா 49,786,728 ஆன மொத்த வருமானத்தில் ஆண்டின் இறுதி வரையில் ரூபா 13,376,465 தொகை அறவிடப் படாதிருந்ததுடன் அது மொத்த பட்டியலிடப்பட்ட வருமானத்தில் 27 சதவீதமாக இருந்தது.	நிலுவை தொகையை அற விடுவதற்காக வேலை திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக	நிலுவை வருமானத்தை அற விடுவது தொடர்பாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) வாடகை வருமானம்

- (i) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிலுவை கடை வாடகை ரூபா 2,154,935 ஆக இருந்ததுடன் குறித்த நிலுவைத் தொகையை அறவிடுவது தொடர்பாக நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இருக்கவில்லை ரூபா 1,044,125 ஆன தொகை ஒன்று கொவிட் சலுகைகளின் கீழ் பதிவழிப்பதற்கு முன் மொழியப்பட்டிருந்ததுடன் எஞ்சிய தொகையை அற விடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிலுவை வருமானத்தை அறவிடுவதற்காக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிலுவை வருமானம் விரைவில் அறவிடப்பட வேண்டும்
- (ii) மீளாய்வாண்டின் சபைக்கு உரிய கேள்வி ஆதனங்களை குத்தகைக்கு வழங்கும் போது பட்டியலிடப்பட்ட வருமானம் ரூபா 20,557,817 ஆக இருந்ததுடன் அவ் வருமானத்தில் 28 சதவீதம் அதாவது ரூபா 5,823,710 தொகை மேலும் அறவிட வேண்டி காணப்பட்டது. நிலுவை வருமானத்தை விரைவில் அறவிடு வதற்காக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ரூபா 3,284,686 தொகை கொவிட் காலத்தில் காலப்பகுதியில் பதிவழிப்பதற்காக முன் மொழியப்பட்டிருந்ததாக. நிலுவை வருமானம் விரைவில் அறவிடப்பட வேண்டும்
- (iii) மீளாய்வாண்டின் ஜனவரி 01 ஆந் திகதியில் உள்ளவாறு 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை நிலுவை கேள்வி ஆதனங்கள் குத்தகைக்கு வழங்கும் வருமானம் ரூபா 17,985,575 ஆக இருந்ததுடன் அப்பெறுமதியில் 13 சதவீதம் அதாவது ரூபா 2,251,253 தொகை மாத்திரம் மீளாய்வாண்டின் போது அறவிடப்பட்டிருந்தது. நிலுவை வருமானத்தை விரைவில் அறவிடு வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக. நிலுவை வருமானம் விரைவில் அறவிடப்பட வேண்டும்
- (iv) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்காக அறவிடப்பட வேண்டிய இயந்திர உபகரணங்கள் வாடகைக்கு வழங்கும் நிலுவை வருமானம் ரூபா 237,340 தொகை மேலும் அறவிடப்பட வேண்டி இருந்தது. நிலுவை வருமானத்தை அளவிடுவதற்காக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக. நிலுவை வருமானம் விரைவில் அறவிடப்பட வேண்டும்

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை நிறைவேற்றதல்

பிரதேச சபைச் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்பு**சபையின் கருத்துரை****பரிந்துரை**

பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் உள்ள சேகரிக்கப்படுகின்ற கழிவு பொருட்கள் அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்திற்குரிய காணி ஒன்றில் வெளியேற்றப்பட்டு வந்ததுடன் அக்காணியின் உரித்து சபைக்கு கையேற்கப்பட்டிருக்கவில்லை.

தற்போது குறித்த காணியை கையேற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக

காணியின் உரித்து சபைக்கு கையேற்கப்பட வேண்டும்

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மை**கணக்காய்வு அவதானிப்பு****சபையின் கருத்துரை****பரிந்துரை**

- (அ) .பிரதேச சபையால் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு பொருள் கணப்பீட்டின் போது 12 வகை பொருட்களில் 128 அலகுகளின் பற்றாக்குறையொன்று இனங்காணப் பட்டிருந்ததுடன் அந்த பற்றாக்குறை தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு இருக்கவில்லை.
- (ஆ) சபையினால் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த 142 கடைகளில் மாதாந்த குத்தகை வாடகை அறவிடும் போது உவா மாகாண பிரதான மதிப்பீட்டாளரின் 2013 ஜனவரி 11 ஆந் திகதிய எம்ஓ/ஆர்பி/39/ ஆம் இலக்க மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமல் ஊவா மாகாண பிரதான அமைச்சரின் அங்கீகாரத்தின் கீழ் கடை களுக்காக மாதாந்த வாடகை பட்டியலிடல் அடிப்படையில் 2024 திசெம்பர் 31 ஆந் திகதி வரையில் சபை நிதியத்திற்கு ரூபா 10,059,561 ஆன வருமானம் ஒன்று இழக்கப்பட்டு இருந்தது.
- (இ) பிரதேச சபையால் கடைசியாக வீதவரி மதிப்பீடு 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டிருந்தது.
- (ஈ) பிரதேச சபையால் வியாபார வரி மற்றும் வியாபார அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டிய 964 அலகுகள் இருப்பது கணக்கெடுப்பின் இனங் கண்டறிந்ததுடன், 542 அலகுகளுக்கு
- எதிர்காலத்தில் சட்ட எடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக
- உவா மாகாண பிரதான அமைச்சரின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்டதாக
- பிரதான பரிந்துரை மதிப்பீடு
- உவா மாகாண பிரதான மதிப்பீட்டாளரின் மதிப்பீடு செயற்படுத்தப்பட வேண்டும்
- 2015 ஆம் ஆண்டின் கிடைப்பதற்கு 2019 மே 22 ஆந் திகதி வரை தாமதப் படுத்தப்பட்டதுடன் புதிய மதிப்பீடு 2023 ஆம் ஆண்டிலேயே செயல்படுத்தப்பட்டதாக.
- மதிப்பீட்டு அறிக்கைகள் விரைவாக செயற்படுத்தப்பட வேண்டும்.
- அனைத்து வியாபார அலகுகளுக்கும் வியாபார அனுமதிப் பத்திரங்கள்

மட்டுமே அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, அடையாளம் காணப்பட்ட அலகுகளில் 56 சதவீதம், அதாவது 422 அலகுகளுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை

வழங்கப்பட வேண்டும்..

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) பிரதேச சபைக்கு உரிய 02 வாகனங்கள் 05 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக செயலற்ற நிலையில் காணப்பட்டதுடன் அவ்வாகனங்களை திருத்துவதற்கும் அல்லது கைதவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பதிவுச் சான்றிதழ் மற்றும் ஏனைய தகவல் இல்லாதிருந்ததுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளதாக	செயற்பாடற்ற நிலைமையில் காணப்படுகின்ற வாகனங்களை விரைவில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(ஆ) ரூபா 165,982,230 ஆன 54 மயானங்கள் சபைக்கு கையேற்கப்பட்டிருக்கவில்லை.	பிரதேச செயலகத்தினால் கையேற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாக	விரைவில் கையேற்றல் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

3.4 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு 04 பதவிகளில் 04 ஊழியர்களுக்கு பற்றாக்குறையும் 02 பதவிகளுக்கரிய 02 ஊழியர்களில் மிகைகளும் காணப்பட்டன.	வெற்றிடங்கள் மற்றும் மிகைகள் பதவியணி தொடர்பாக உள்ளூராட்சி மன்ற திணைக்களத்திற்கு எழுத்துமுலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக.	பதவியணி வெற்றிடங்களை நிரப்ப வேண்டியதுடன் மிகை பதவியணியினரை அங்கீகரித்துக் கொள்ளல் வேண்டும்.

4. கணக்களிபொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்காக பிரதேச சபையால் தயாரிக்கப்பட்டிருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட வருமானங்கள் மற்றும் செலவினங்கள் ஆண்டின் உள்ளவாறான வருமானங்கள் மற்றும் செலவினங்களுக்கு இடையே ஒப்பிடும் போது 07 வருமான விடயங்களில் 05 சதவீதம் முதல் 200 சதவீதம் வரையிலும் 05 செலவின விடயங்களில் 02 சதவீதம் முதல் 71 சதவீதம் வரையான விலகல் காணப்பட்ட	எதிர்காலத்தில் முறையாக பாதீட்டை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக	வருடாந்த பாதீட்டு மதிப்பீட்டை மிகவும் நடைமுறைச் சாத்தியமாக தயாரிக்க வேண்டியதுடன் அந்த இலக்குகளை அடைவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்